

கருத்தை வெளிப்படுத்தல்

புகலிட ஆதரவு மேல்முறையீட்டத் திட்டத்தின் கீழ் (ASAP) எனது புகலிடம் ஆதரவு மேல்முறையீட்டு விசாரணையின்போது என்னை / என்னையும் எனது குடும்பத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை நான் விரும்புகிறேன். என் புகலிட ஆதரவு மேல்முறையீட்டு தொடர்பாக புகலிட ஆதரவு நியாயசபையில் நான் சார்பாகவும்/ என் குடும்பம் சார்பாகவும் செயல்பட ASAP க்கு அனுமதி வழங்குகிறேன்.

எனது விசாரணை ஆரம்பிக்க முன்பு, நியாயசபையிலிருந்து எனது / எனது குடும்பத்தின் மேல் முறையீட்டு நகல் ஒன்றை பெற்றுக்கொள்ள ASAP க்கு நான் அனுமதி தருகிறேன். எனது புகலிடகோரிக்கை விடயமாக எனக்கு உதவிசெய்ய ASAP எனது / எனது குடும்பத்தின் விவரங்களை ஏனைய நிறுவனங்களுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டியது அவசியம் என்பதை நான் அறிவேன்., இப்படிவத்தில் கையொப்பமிடுவதன் மூலம் புகலிடக் கோரிக்கைக்கான மேல்முறையீட்டு திட்டத்திற்கு அதனைமேற்கொள்ள, இதன் மூலம் நான் அனுமதியளிப்பதை நான் அறிந்து வைத்திருக்கின்றேன்.

எனது புகலிட ஆதரவுதொடர்பாக, என்னையும் / எனது குடும்பத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ASAP அவசியம் எனக் கருதும் ஏதேனும் ஓர் ஆவணம் அல்லது தகவலை (மருத்துவ தகவல்கள் உட்பட) ASAP க்கு வழங்குவதற்கு இத்தால் ஒரு நபர் அல்லது நிறுவனத்துக்கு நான் எனது அதிகாரத்தை வழங்குகிறேன்.

என்னை / எனது குடும்பம் பற்றிய தகவல்களை, ASAP சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதை நான் தெரிந்து வைத்திருக்கின்றேன் என்பதுடன், தரக் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக ஒரு வெளிப்புற கணக்காய்வாளருக்கு, அனாமதேயமாக எனது வழக்குக்கோப்பை காட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால், அவற்றைக் காட்டுவதற்கும் புகலிடம் கோருவது தொடர்பான கொள்கைகளை மேம்படுத்தும் நோக்கில் பயன்படுத்துவதற்காகவும், எனது / எனது குடும்பம் தொடர்பான வழக்கை அநாமதேயமாகப் பயன்படுத்தவும் நான் எனது அனுமதியை வழங்குகிறேன்.

கையொப்பமிடப்பட்டது: _____

பெயரை அச்சில் பதியவும்: _____

திகதி: _____

நீங்கள் ஒப்புக் கொண்டு இணங்கினால் கீழே அழுத்தவும்- நியாய சபையில் உங்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு இது அவசியமில்லை. ஆனால் புகலிட ஆதரவுக் கொள்கைகளின் தரத்தை மேம்படுத்தும் பணிகளில் அது எங்களுக்கு உதவியாக அமையும்:

- ASAP எதிர்காலத்தில் என்னுடன் தொடர்புகொள்வது எனக்கு மகிழ்ச்சி யாக இருக்கின்றது.
- புகலிடம் வழங்குவது பற்றிய முடிவெடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாகவும், புகலிட ஆதரவுக் கொள்கைகளை மேம்படுத்தும் நோக்கிலும், எனது / எனது குடும்பத்தின் வழக்குதொடர்பான விபரங்களை உள்துறை அமைச்சு(Home Office)டன் பகிர்ந்து கொள்வதற்கும், நான் அனுமதி வழங்குகிறேன்.

தயவு செய்து கவனிக்கவும், எந்த நேரத்திலும் உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பவும் வாபஸ்பெற்றுக் பெற்றுக்கொள்ளலாம் - இதைச் செய்ய விரும்பினால், கீழே உள்ள முகவரியில் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Asylum Support Appeals Project, Studio 11/12, Container City Building,
48 Trinity Buoy Wharf, London, E14 0FN
tel: 020 3716 0284 | fax: 020 3716 0272 | www.asaproject.org
email: referrals@asaproject.org.uk

Company registered in England and Wales number 04763838 | Registered charity number 1105625
For more information about how we use your data, please read our Privacy Notice: www.asaproject.org/privacy